

SUPPLEMENT TO THE உதயதாரைக.—MORNING STAR.

உ. புத் சத்திசை உசு] துஅரூஉ (வா) மார்கழி. யிரு, தெயதி வியாழக்கிழமை, Thursday, December 15, 1842. [Vol II. No. 24.]

GARDENER'S CALENDAR

GENERAL REMARKS

MADRAS

Winter and dress figs, mulberries, and custard apples Dress pines in September, and remove the suckers, and dress again with stable manure, red earth, and sand in January. Sprots of cabbages, cauliflower, brocoli, and knol kole, taken in February, March, and April, and even in May afford a good vegetable during the hot season

Plantains, pine apples, and figs may be watered in the mornings, but every thing else in the evening only The seed peas that answer best for Madras are those from Bangalore,—the common white pea of Mysore. The best carrot, turnip, and onion seed from Hyderabad, knol kole, from the Cape, and cabbage, cauhflower, beet, and celery, from seeds from Bangalore and the Neilgherries

Good manure for all sorts of flowers is red earth and sheep's dung, in nearly equal quantities

Hints on the Theory and Practice of Gardening.

(Concluded from page 273)

ON THE SAVING OF SEED AND ACCLIMATING PLANTS.—We mentioned above that some kinds of seeds, saved in this country, give more certain and better crops than that brought from Europe, even though the latter is ascertained to be of good quality, by the freedom with which it vegetated This fact renders it desirable that attempts should unceasingly be made to procure Indian raised seed for use in India, as success in this operation holds out the only prospect of obtaining the long sought desideratum—constant supplies of good table vegetables We also mentioned that to make plants flower and produce fruit it is requisite to store their systems with well digested nutritious juices to effect this, we must reduce their luxuriance by stinting their supplies of water, and giving them a poorer soil to grow in.

Any attempts to procure seed from European plants in this country must be conducted on these principles and with much care, as we have an almost, if not actually, insurmountable barrier, to overcome in the heat of the climate, which though it may not be such as to prevent the plant arriving at perfection as a succulent vegetable, yet may altogether prevent its showing flower or maturing fruit Such has hitherto been the case with our knol kole, cabbages, cauliflowers, celery, &c though all seed freely on the Neilgherries Not so however at Bangalore, the mean temperature of which is much below that of Madras. The failure at Bangalore is probably owing to imperfect management, and may ultimately be overcome, but until success has crowned their efforts and we are enabled to work with seed raised in that comparatively warm climate, we can scarcely hope for success in the Carnatic, though that ought not to be a bar to our trying With this view, we would recommend, as the most probable method of attaining success that some of the best cabbages, knol kole, &c be transplanted into pots filled with soil composed of two parts sand, one part red loam, and one part vegetable mould, and for some time watered with liquid manure, prepared by steeping dung in water, until they have recovered from the operation of transplanting These should then be allowed to rest through the hot season, merely giving water enough to keep them alive until October They might then be planted out and liberally watered for a few times with liquid manure, until they show signs of throwing up a flower stalk, when their supplies ought to be diminished, themselves protected from the monsoon rains, and the seed ripened in the course of the cool season It seems probable that many failures, even in Bangalore must be submitted to, before we obtain good seed, but the object is well worth the trouble, and it seems even probable that if we bring the subject to the notice of European gardeners they could lend us very important assistance by obtaining seed from the warmer countries of Europe, and growing a few plants raised from them in their hot houses, until they have ascertained that under the skilful management of the English gardener these plants can be made to produce seed in a tropical temperature, when we, whatever might have been the amount of previous discouragement, would probably resume our experiments with renewed energy, determined to succeed as well as they

Here we bring our hints to a close not however without expressing the hope that they may prove useful to a few at least of our readers, and that some

of these may be induced to favour us with communications, explanatory of the results of their experiments, the better to enable us to correct, in future editions, many errors into which we may have fallen in this

Before finally concluding we think it necessary to state that nearly the whole matter of these hints is derived from the work several times referred to in the course of them, namely, "*Lindley's Theory of Horticulture*," the object of which is to explain on physiological principles the principal operations of gardening,—a work of sterling merit, and as being the only one in which a lucid explanation of the principles of gardening is to be found, one, which we would strongly recommend to the especial attention of all those desirous of becoming acquainted with the *Philosophy of Horticulture*, unencumbered with the verbose details of practice, too often erroneous, which constitute the bulk of most of the existing works on gardening

For those desirous of obtaining practical details, applicable to Indian Horticulture we would strongly recommend Mr SPEED'S *Hand Book of Gardening*, published in Calcutta

To our Readers.

The present number closes the second volume of the "*Morning Star*." Its brief existence has been attended by circumstances of both an encouraging and discouraging kind, which is, we suppose, the usual experience of every such undertaking.

We are not insensible to the deficiencies that have marked its course, nor of the labour and time that are requisite for the proper conduct of such a publication. Our readers will doubtless have a clearer sense of the former than of the latter, but we hope they will give us credit for an honest desire to promote their benefit without regard to private or sectarian interests This has certainly been our aim. Every one must be sensible, on consideration, that it is not an easy matter to cater for hundreds of differing tastes so as to please them all.

The immediate objects aimed at in the establishment of the paper were, to diffuse useful information, to encourage a taste for reading, and to excite thought and inquiry in the mind of the native community, and these objects, we have reason to believe, have been secured to as great an extent as could reasonably have been expected. The publication of the paper has hitherto been attended with some pecuniary loss, which, we hope will, in future, be lessened and finally removed by an increase of subscribers. As it is the *first*, and—now that the "*Rising Sun*" is discontinued,—the *only* paper established in the island for the benefit of the Tamil community, and as it is published at an extremely low rate in order to secure an extensive circulation, we hope those who have derived pleasure and profit from the past perusal of its pages will feel an interest to persuade their friends to become subscribers, that the benefits it is calculated to produce may be more widely extended. We are certain, that such an amount and variety of entertaining and useful articles for reading and study as have been published in our columns are not to be obtained in so small a compass elsewhere in the Tamil language, and we do not see how any native who has a regard for the public benefit, or even a desire for self-improvement, can withhold his interest and support from the undertak-

ing The mind needs its appropriate food as well as the body, and shall those things which perish with the using be allowed to engross the whole time and attention, and the immortal mind be left without culture? Shall we neglect the pearl and bestow our whole care on the shell that encloses it? None but a fool will do this But it is greater folly to keep the mind in ignorance under the pretence of a necessity for providing for the clay tenement which it inhabits As the only object had in view in the continuance of the *Morning Star* is the intellectual and moral improvement of the native community and as pecuniary sacrifices are made for its continuance, we feel at liberty to urge upon our readers the importance of each one's exerting himself to give a more general effect to its object by procuring new subscribers, and by reading it in families and circles where he is accustomed to visit

We offer our sincere thanks to the correspondents and agents of the paper, whose valuable assistance has contributed to our encouragement, and to the entertainment and profit of our readers The continued prosperity and usefulness of the "*Morning Star*" will depend much on the continuance of their zealous exertions in its behalf.

We have hopes that the arrangements made for the next year will give increased value to the paper in the public estimation

A prospectus of Vol III in connection with a title page and index for the present volume, will be issued next week, to which we must refer our readers for the exposition of our future plans

To our Subscribers and Agents.

From some of the Agents of the "*Morning Star*" we have received complaints of the trouble and losses they experience by the neglect of their subscribers to pay the amount due on their subscription We are sorry that there should be occasion for such complaints, and would hope that it is more the result of a careless and forgetful habit, than of a disposition to be dishonest We take the liberty to expostulate with such persons on the injustice and impropriety of their conduct. A due regard for one's own character, and a consideration of the advantages derived from having an agency for distributing the paper, would lead a person, we should think, to feel it an obligation and privilege to be punctual in his payments. The paper when not received through an agent is chargeable with a subscription price of 4 shillings per year, but when 20 or more copies are taken together it is only 2 shillings We believe most of our agents furnish their subscribers with the paper at this reduced price, and thus encounter all the trouble and expence of distributing it and of collecting the subscriptions without any other reward than the satisfaction of feeling that they have aided in disseminating light and knowledge amongst their countrymen We do not wonder that they should feel discouraged when in addition to this, they are obliged to advance their own money to meet their engagements with the publisher The conduct of persons who wilfully expose the agents to such inconvenience and loss—while they are dependent on them for the moderate terms on which they receive the paper, shows a selfish and ignoble spirit, and is unworthy of one who as-

pines at enjoying the esteem and confidence of his fellow-men We would advise such persons to make the best atonement in their power for their delinquencies, by paying up their arrears without delay, and that they henceforth remove all such cause of complaint and earn for themselves a good name, by being regular and punctual in their payments, and by co-operating with our agents in their efforts to promote the well-being of the paper

உதயதாரகைப் பத்திரங்களை வாசிப்பவர்களுக்குப் பத்திராதிபதியவர்கள் எழுதிக்கொள்ளுகிறதென்னவாறால்,

இச்சஞ்சிகைகடோடே உதயதாரகையின் இரண்டாம் புலதகம் முடிந்தது அந்தை முழுவதும் எடுத்துச் சருக்கமாய்ப் பார்த்தால், அதிலே தயிரியங்கொள்ளத்தக்க அநேக காரியங்களும் தயிரியவீணப்படத்தக்க காரியங்களுஞ் சம்பவித்திருந்தாலும் அப்படிச் சம்பவிப்பது நாமுத்தேசிக்கிறபடி இவ்வகைப்பட்ட ஒவ்வொரு கையிட்டுக்கொள்ளுதலுக்கும் பெரும்பாலும் சபாபமாய் உண்டுபடவேண்டிய காரியநதானென்றறியவேண்டியது. அப்படிப்போயினும் அதிற் கண்ட குறைவுகளையும், இப்படிப்பட்ட ஓர்பத்திரிகையை நுறைமையாய்ப்படி பராபரித்துவரவேண்டியதற்கவசியமாயிருக்கப்பட்ட நேரத்தையும் வேலையுமாயும் பற்றி நாம உய்த்துணரா தவாகளாயிருக்கவிலை ஆகையால் இத்தை வாகிக்கிறவர்கள் இதற் கண்ட குறைவுகளை நீக்கி அத்தை நிறைவாகத் தாக்கி அதற்கு வேண்டிய நேரத்தையும் வேலை முடிக்கியையும் பற்றி ஒரு நற் கருத்தைச் சந்தேகமில்லாமற் கொண்டு இருப்பார்களென்று தோன்றுகிறபடியால் அவர்கள் தந்தமக் குறித்தான அலவது தந்தம கோட்பாட்டுக்குத் தகுந்த பலபனகளை மாத்திரம் நாடித்தேடாமற் பொதுவாகச் சகலருக்கும் உபயோக நன்மைகளை அதிகரிக்கப்பண்ணுகிறதற்கு நற் கருத்தை நம் முயற்சியைக்கொண்டிருப்பார்களென நாம் நம்பியிருக்கிறோம் சந்தேக விடரீதியில்லாமல் எமது நோக்கமுல கருத்தமிதுவே. ஆனாலும் பற்பல பதார்த்தங்களிற் சுவைகொண்டிருக்கிற அநேக மாபிரசங்கங்களை நோக்கியுத்தீர் சுவைகொள்ளப்பண்ணுகிறதற்கு கூடாத காரியமென்று நீவிர்ணையும் உய்த்துணர்ந்து யோக்கக வேண்டியது

நாங்கள் இந்த உதயதாரகைப் பத்திரத்தை அச்சடித்துப் பியரங்குச் செய்கற நோக்கமெனவென்றால், நற்போதனைகளைப் பரப்புகிறதற்கும் வாகினைபின் சுவையை எங்குந தைக்கப்பண்ணுகிறதற்கும், இத்தேசத்தவாகளுடைய மனதிலே நல்லெண்ணமும் விசாரணையும் உண்டுபடுமபடிக்கேயலாமல் மறமும்படியல் இவ்வித நோக்கங்களை நாங்கள் கொஞ்சத்துக்குக் கொஞ்சஞ் சரிக்கடிக்கொண்டோமென நம்புகிறதற்குப் போதிய நியாயமுண்டு நாங்கள் இந் தனவுக்கும் இப்பத்திரத்தை அச்சடித்துப் பரப்பினதிலே சந்தே பணநட்டமுண்டுபட்டாலும் அது இனிமேல் வரவரக் குறைந்து கடைசியாகக்கையொப்பகாரராய் மிகுதியாவதினாலே அது சந்தேகமில்லாத தலைநாட்டாமலற்றுப் பறந்தோடிப்போமென்று நாங்கள் நம்பி ஆகித்திருக்கிறோம்

தென்பாலுதித்த உதயாத்ததனும் மலகித் தொக்கிப் பட்டுப் போனபடியால் எவ்வளும் பரம்பமுபடிக்கு மிகுதியிஞ் சொற்பவியையுடத் தாரகை மாத்திரமே தமிழ்ச் சுவைகளுடைய நன்மை விருத்திக்காக இவ்நகைத் தீவிவபொழுது பிரசுரஞ்செய்யப்பட்டொளியைப் பரப்பி வருகிறபடியினாலும், முன்னே தாரகைப் பத்திரங்களை வாசித்ததினால் இன்பத்தையும் பலபலன்களையும் அடைந்தவர்கள் தங்கள் கிளைத்திரையும் இனிமேல் இப்பத்திரிகைக்கு கையொப்பகாரராகி அதினால் வரும் பயனை எங்கும் அதிகமாய் பரப்பிவிட வழிபாட்பாடாகவென்றும் நம்பி ஆகித்து யோசித்திருக்கிறோம் இன்னும் நாங்கள் தாரகை வழியாய் பிரசுரஞ்செய்திருக்கற மாநரி வேறெவ்வனுத் தமிழ்ப்பாடையிலிப்படிப்பட்ட பலவகைக் கூடமான உபயோகமுள்ள போதனைகளையும் பொழுதுபோக்கலுக்கடுத்த வினோதங்களையுந்தேடியாதொருவரும் அடையமாட்டார்களென்பது சந்தியம். ஆகிலும் ஊர்நன்மையை விரும்பியிராதவனும் அலவது தான யாதொன்றிறீர்ச்சியடையும்படி விரும்பவழிபாராதவனும் எவ்விதமாய் இப்படிப்பட்ட முயற்சியை விட்டுவிடிகித் தன்னையத்துக்கிரண்டகமாயொருவன் இருப்பானேவென்பதை அறிந்திலோம். உடம்புக்கு ஊணவேண்டியதுபோல அப்படியே உள்ளத்துக்கு ஊநிபம-

வேண்டியிருக்கின்றது குறைந்த அழிந்துபோகிறவைகள் எவ்
களுடைய முழு நேரத்தைபுதிர் கின்றனகையுங் குறைவில்லாமல்
ஒருமிக்கப் பிடித்துக்கொள்ள விடுவோமோ? முத்தை வேண்டா
மெனத்தள்ளி அதைமுடியிருக்கும் அமுருக்குப்பிடித்த ஓட்டுக்கா
எங்களுடைய முழுப்பொறுப்பையுஞ் செலுத்தி விடுவோமோ?
ஒரு மூடனிப்படிச்செய்வானையல்லாமற் புத்திக்காரனிப்படிச்
செய்யமாட்டாள மண்ணுக்குப்போற உடலுக்கு வேண்டாவரு
ந்தவேண்டுமெனற சாட்டைப்பிடித்துக்கொண்டு மனத்தை அந்
ராசமென னுத் திரியப்படலத்திற் போக்கடிக்கெது எவ்வளவு ம
திக்குறைவென்பதைப்பாருங்கள் உதயதாரகையை நாங்கள் நிறு
த்திவிடாமல் அதைமெனமென அச்சுடித்துப் பிறங்களுசெ
ய்யவேண்டுமெனற நோக்கமெனனதுக்கொண்டன பல, இவ்வுரவாக
ளுடைய மனக்கருவியின் சேர்ந்திருப்பினால் அவ்வளவுசெங்கு
மேயல்லாமல் மற்றுப்படியல்ல ஆகையினால், இத்தை வாசிக்கி
றவர்களெவ்வொருத்தரும் தன்னுற் கூடியளவு புத்திகையொப
பக்காரரை அதிகமதிகமாகச் சோப்பிதினும், தாரகைப்பத்தி
ரங்களைத் தாங்கள் பழக்கமாவிருக்குஞ் சமுசாரகங்களிலும் மற்ற
ய் குடுமப்பங்களிலும் வாசித்துக்காட்டுவதினும் நாங்கள் கொண
ட நோக்கத்தின் பெறுபெறுகளை அதிகரிக்கப் பண்ணுவார்களெ
னது காத்திருக்கிறோம்.

தாரகைக்குக் கடிதங்கள் எழுதிவரவிடுதல் அந்தக்குக்
காரியக்காரராயிருக்கவர்க்கும், தாரகையை எழுதித்தவர்களைத்த
யிரியப்படுத்தவும், பொழுதுபோக்கலையும் பலாபலன்களையும்
கவலுமெதுப்பண்ணி ஒத்தாசைசெய்ததற்காக அவர்களுக்கு நாங்
கள் மிகவும் நன்றியுற்றவர்களாயிருக்கிறோம். இனிமேல் உத
யதாரகையின் விருத்தியும், அதினால் வருமுடியோகமும் அவர்களு
டைய நன்முயற்சியினாலே தானே தகவியிருக்கின்றது தார
கையைப்பற்றி நாங்கள் மற்றவருடத்துக்குப் பண்ணியிருக்குமா
முங்குச்சட்டத்தைப்பாத்தால், அது சனங்களுடைய அறிவுத்
தேற்றத்தையும் தாரகைக்கடிகப்பாடானமேனமையையுங்கொடு
கிறதற்கு ஏதாவாயிருக்குமென்று நம்பிக்காத்திருக்கிறோம் இர
ண்டால் புத்தத்தக்கு முதவீற் சோக்கவேண்டியபுறமும், அட்
டவணையும், மூன்றாம் புத்தத்தத்தைப் பற்றிய ஒருவருத்திட்டமும்
இதன்கூடத கீழமையிற் பரிசாரசெய்யப்படும், அதில் நாங்கள்
இன்றே செய்வயிருக்குமெனணங்களுக கருத்தும நோக்கங்களு
யினன்னவையெனது தலர்ம்பரமாய் விளங்கும்

உதயதாரகைக்குக் கையொப்பக்காரருக்குக் காரியக்கார
ருக்கும் பத்திராதிபதிபவர்கள் எழுதிக்கொள்ளுவதென
னவென்றால்,

தாரகைக்குக் கையொப்பக்காரராயிருக்கிறவர்கள் முறைமையா
மபடி தவண்போலத் தங்கள் பணத்தைச் செலுத்திவராததின
ல, காரியக்காரராவது தங்கள் கிளா நடத்தித்தும் தொந்தரை
க்கும் ஏதவாயிருக்கிறார்களென்று குறையாய் எழுதிவரக்காட்டியி
ருக்கிறார்கள் இப்படி அவர்கள் குறையாய்ப் பேச இடமவந்த
தற்காக நாங்கள் மிகவுர துக்கிக்கிறோம் அப்படி வரத்து கை
யொப்பக்கார பராமுக்காய் மறந்ததுபோனதேயல்லாமற் கொடு
கிறதினாலே நாணயத்தப்புள்ளவர்களானதினால் இப்படிச் சம்ப
லித்ததென்று நாங்கள் நினைக்கவில்லை ஆகையால் இப்படிப்பட்ட
டவர்களுடைய நடைபயப் பற்றிச்சில காரியம் பேசவேண்டிய
ருக்குது. எனவெனில், ஒருவன் தனது சுய தராதலத்தைபும்,
காரியக்காரராய் வறியாகப் பத்திரங்களை வாங்குவதினால் வரப்பட்ட
நயத்தைபுஞ் சுத்தையுஞ் தோசுத்துப்பாரத்தையொடில், நா
ங்கள் நினைக்கிறபடி அவன் தான் இறுக்கவேண்டிய பணங்களைச்
செலுத்துவதினால்மெத்தச சாக்கிரதையாயிருப்பது தன்னுடைய
கடமையென்றும் பெறுபெற்றென்றும் உணருவாருணைப்பற்றிச் ச
ற்றென்கிறுஞ் சந்தேகமில்லை நீங்களையென்றும் அறிதற்படி தார
கைப் பிரதிக்கை காரியக்காரராய் வறியாய் வாங்காமல் தனியே
வாங்குகிறவர்கள் ஒரு வருடத்துக்கு (ச) சிலவரு அல்லது (ஈஉ)
பணயிற்றுக்கவேண்டியது அல்லது ஒரே குறுக்காய் (உய) அல்
லது இருபத்துக்க்கிமாபிரதிக்கை வாங்கும்போது ஒரு வருட
த்துக்குமேற் சொன்ன தொகைப் பணத்தின் அரைவாசியாகிய
(ஊ)சிலவரு அல்லது (யச) பணயிற்றுக்கவேண்டியது. ஆகையால்,
இந்தக் குறைந்த பணயிலைக்கணக்காய்க் காரியக்காரர் தங்க
டங்கள் கையொப்பக்காரருக்குப் பிரதிக்கைப்பகிர்ந்துகொடுத்து
த் தங்கள் ஊரவர்கள் ஒரு வெளிச்சத்தையும் அறிவையும் பரப்பி

கிறதற்கு உபகாரிகள் வேண்டுமென்ற அந்த மனத்திருத்தியேவ
லாமல் மற்றுப்படி வேறொரு பலனுபந் நாமுத் தேடி அடைய வ
ழிபாராமற் குறைந்த விடக்கணக்காய்ப் பிரதிக்கைக் கொடுத்த
பணத்தைபுஞ் சேர்த்து வரப்பட்ட தொந்தரையெல்லாவற்
றிலும் இருந்து விடுகக்கொள்வார்களென்று ஆசித்து நம்பியிரு
க்கிறோம்.

தாரகையைப் பிரசுரஞ்செய்கிறவருடனே கணக்கை பொது
கிக்கொள்ளுகிறதற்குக் காரியக்காரர் தங்கள் சொந்தப்பணத்தை
முன்னதாகப் பிரசுரித்தகாரணக் கணுபுமபொழுது சற்றே மன
க்குறைப்படுவார்களென்பதை அறிகிறது நமக்காச்சரியமல்ல இ
ப்படியெல்லாஞ் சொற்பவிலைகொடுத்துஞ் செய்ய வேண்டுமென
றெனணின் தங்கள் காரியக்காரரை நடத்துகும் தொந்தரையு
க்கும் ஏற்படுத்துகிறவர்கள் ஏனமையானவுத் தற்பிரியமானவுக
ணதையுடைத்தானவர்களென்றும், தங்களுடனெத்த சனத்தி
னமேற் கொள்ளும் நம்பிக்கையையும் அவர்களுக்குக் காட்டும் மதி
ப்பையும் விரும்புகிறவொருவன்போலேயு யிருக்கமாட்டான்

காலதாமதமில்லாமல் அவரவர் கொடுக்கவேண்டிய நிலுவைப்
பணத்தைக் கொடுப்பதினாலே தங்கள் குறையைச் சரிக்கட்டவும்
இதுமுதற்கொடுத்து இப்படிப்பட்டகுறைவுக கிடம்வைக்காமலு
யிருக்கிறதமன்றித் தாங்களிற்கும் பணத்திலே ஒருவருள்ளவர்
களாகவும், சிறுவாக்கமுள்ளவர்களாகவும் இருக்கிறோமென்ற ஒரு நற்
பேரைத் தரித்துக்கொண்டு தாரகையின் நன்மைவிருத்தியை அ
த்கப்படுத்தித்தெரிவத் தங்கள் காரியக்காரருடனெத்திசைந்து அவ
ர்களுக்கு குதவிப்பிரியுமபடி அனைவருக்கும் புத்திசொல்லி முடிக்கி
றோம்

புதின சங்கதிகள்.

யாழ்ப்பாணம்.

குடிவாட்டகைச் சங்கதி — யாழ்ப்பாணத்துக்குச் சோந்த ஊ
ர்காவறறுறைக் கோவிறப்பற்றுக்கு நீதவாணியிருந்த மகா கனம்
பொருநதிப் பீ நீ யானனெட்டிறிக்கோ முத்தையாத துரைய
வர்கள் இந்த மீ ஓத்து. தங்கட்கிழமை காலமே பரலோக வா
சியானுரணபதை நாம் கேள்வியுற்றபடியால் அதற்காக நாங்
கள் மெத்தத் துக்கப்படுகிறோம். நாமெங்கே பாத்தாலும் அழி
ந்துபோகிற செவ்வந்தினால் மனிதனுக்கு நாலுத்தமான சிலசெம்
அதை விட்டு நீங்குவதே அவனுக்குச் சுகம் ஆனால் நிலபுற்ற
செலவமேதோ அதே அரிய செவ்வம் ஆகையால் ஆண்டவனை அ
னுதினமுமித்தித்துத் துதித்துப் பதித்து வியந்து நயந்து பயந்து
ஆசித்து நேசித்துப் புகித்துப் போற்ற வழிபாப்போமாக.

கோழம்பு

கண்டிக்குப் போகிற தபாலக் குலாரிவண்டில் தலைமீழாய் வீழ
ந்து முறிந்ததினால் அதிலிருந்த ஆட்களிரண்டு பெருங் குதித்து
க் காயமின்றித் தப்பிக்கொண்டாலும் இழுத்துப்போன குதிரை
புஞ் செத்துப்போயிற்று. வண்டிலும் பாடாய்த் தெறித்துப்
போயிற்று

கொழம்புரிய எண்ணினது — (சும்) பதாதி படைப்பட்டாளத்தி
லுள்ள நேலா என்பவன் காவலகாக்கும் அறையிற் கடடிவிற்படு
த்திருந்த கொப்போறியல் கூப்பர் என்பவரைச் சுட்டபொழுது
துவக்குக் குணு அவருடைய தலைக்குட் கொஞ்ச அங்குலத்துக்
கூடுருவிப் பறந்து சுவரிலேயும் பிடித்தது, ஒரு தியாயமில்லாமல்
இவரைச் சுட்டாளென்று காண்கின்றது

சேன்னாப்படிமம்.

மழைத்தாழ்ச்சி — பிறகிட்ட ஐப்பசி மீ உதும் மழை பெப்பா
ததினாலே இந்த இர சதானியிலுள்ள அரிசி வாத்தகெல்லாரு
ந் திரண்டுகூடி அரிசியைக் குறைக்கவும் அரிசி அழக்கும் மரக்கா
விலே பணத்தை அளக்கவும் மீருந்த ஆசைகொண்டிருந்ததாக
ள். ஆயினுத்தி மழை பொய்த்தாலுங் கடவுள் கால மழையை
க் கட்டினயிட்டமையால் ஐப்பசி மாதம் முழுவதிலும் விடாம
ழை பெய்ததுமன்றித் காராதிகை மாதத்திலே தேதி மழையுங்
காலமழையும் பெய்துகொண்டிருக்கிறபடியால் தானியதவசநக
ளுக்கு ஒரு குறைவுமிரது ஆகையால் மழை பெய்கிறதவ கா
றறடிக்கிறதும் வெயிலெறிகிறதும் கடவுளினது சித்தமாகையால்
மனிதருடைய எண்ணத்தின்படி ஒன்றும் நடக்கிறதில்லையென
று யர்வருங் கெட்டியாய் அறிந்துகொள்ளவேண்டியது.

உவாந்திப் பிராந்தி—சென்னைக்கிரியிலுள்ள பறைய குலத்தவர் களுக்கள்ளே கோதாரி வியாதி கடுமையாய் உலாவிப் பதினேழு பேரையுடையெடுத்துக்கொண்டு போயிற்றென்று கேள்வியானேம கொலை—குச்சினி நகரில் போரிலே ஏற்பட்டிருந்தவாகனில் ஒருவருடைய பாடல்காண்கபைதாரென்றவர பண்ணின சில அடா த்துகாகாகச் சுட்டுக்கொலைப்படும்படி தீர்க்கப்பட்டான லிவ்வழி—இங்கிலாந்து தீய்ப்பற்றல்—இந்த ஊரிலே தீய்ப்பற்றினதினாலே கிட்டத்தட்ட (எனில்) பலன் அளவுக்குச் சேதமாய்ப்போயிற்று

SUMMARY OF NEWS. JAFFNA.

Obituary—Died at Jaffna, on Monday, the 5th instant, John Rodrigo Mootiah, Esq District Judge of the Islands, deeply and sincerely regretted by his relatives—The deceased has left a large estate which will be inherited by his wife and two daughters who survive him Mr Burleigh acts as District Judge of the Islands for the present—*Communicated*

Communicated by Mr S Tampiahpully

DIED, on the 10th Nov 1842, at Chilaw, of a sudden sickness Mr FREDRICK MAGNES HERFT, late proctor of Provincial Court of Jaffna and of the District Court of Manaar, leaving behind him a widow and 9 children (2 of them married) in an indigent state, as well as numerous relatives and friends to mourn his loss He died in full confidence in his God, and breathed his last saying "Amen Lord Amen"

It is well known to all that death is sure, but alas! none are prepared for it nor afraid of it, while it is day, but when at the point of death, filled with fear and horror, they tremble and give up the ghost crying "alas! alas! I have spent my life in vanity and sin, and am now going to eternal hell-fire"

The greatness and riches of this world which we acquire with much trouble and pains make us afraid of death,—but those only who renounce the love of worldly things, and fear God, and follow his ways, will meet death with peace, and enjoy unspeakable and eternal bliss in Heaven

Died at Manaar—On the evening of the 5th December 1842, the wife of Mr Abraham Evert Bartholomuesz, late *Head Clerk* of the Manaar Cutchery, leaving a disconsolate husband, seven sons, and a circle of relations and friends to bemoan her irretrievable loss

The Rising Sun—This paper which was commenced a little more than a year ago, under very favourable auspices, has been discontinued, in consequence of insufficient support—or as stated by the editor, because it has "plenty of subscribers who do not pay" We are sorry that the *Sun*, whose brightness at one time, threatened to obscure the rays of our little *Star*, should so soon have set in darkness We hope the *Star* may have a happier issue, and be continued to shed its humble light till the morning of redemption for the sons of India shall be fully proclaimed

COLOMBO

Abridged from the Observer

Mail coach Accident—The Kandy mail coach fell down a precipice near Ambeppu on the 30th ult Two passengers who were in it, escaped unhurt by jumping out, but the coachman was seriously injured, one horse killed, and the carriage much broken

Attempt at murder—Private J Naylor of the 90th Light Infantry, whilst on sentry at the sally port, fired his musket at corporal Cooper who was lying on a cot in the guard room The ball passed within a few inches of his head and sank into the wall No reason is assigned by him for this murderous attempt

Drowning by Intoxication—Three sailors of the *Elizabeth Walker*, in the Colombo roads, went in the sea outside the North Barrier gate, to bathe, when one of them, a young man of fine promise, who was intoxicated, was drowned

MADRAS

Ecclesiastical—The Lord Bishop of Calcutta arrived at Madras on the 23d Nov He was expected to remain about three weeks, and then proceed to England, overland, via Trichinopoly and Colombo Bishop Spencer of Madras was to accompany his lordship to Colombo

Cholera—This dreadful disease is said to be raging among the pariahs at Madras—seventeen persons having died of it when the account was given

Fraud—A concopillay of the Commissariat Department and another native public servant at Madras have been accused of embezzling one half of the oil given for the public lights, and of selling the same for their mutual profit The matter is now undergoing judicial investigation

Court Martial—Subadar Badul Khan, of the 27th Regiment of Native Infantry having been tried by a Court Martial and found guilty of deserting to the enemy while engaged in an action in the town of Ghuznee, has been sentenced to be shot to death by musquetry

Execution for Murder—A correspondent under date of Nov 15, states that a man was lately executed at Trichinopoly for the murder of his wife, whom he had stabbed in a fit of jealousy

Suicide—A private of the 50th regiment stationed at Berhampore, having committed theft and fearing detection, hung himself

Steam communication between Calcutta and the Straits—An iron steamer of 150 tons with accommodations for 16 passengers has been ordered, to run between Calcutta and the Straits

Removal of Jews to Jerusalem—Several thousands of Polish and Russian Jews, at Berlin and elsewhere, have entered into an engagement to proceed on the first favourable opportunity to Jerusalem to await in prayer and fasting the coming of the Messiah—*Eng. Paper*

Cure for the sting of a Wasp—Carbonate of potash as an instant cure for the sting of the Wasp, applied to the wound it immediately removes pain

To our Correspondents

We have several communications on hand, which are necessarily deferred They will appear as soon as we can find room for them

NOTICE.

The Agents of the Morning Star are respectfully requested to make known at an early period the number of copies of the paper they will need for 1843.

NOTICE.

Copies of Vol. I. and II. of the Morning Star, bound in one volume may be had on application at the American Mission Press, Manepy.—Price—10 shillings with a discount to Agents

NOTICE.

The undersigned respectfully reminds his subscribers to the "M Star," that the close of the 4th quarter of the year 1842 is the time for the close of subscription in advance for the 1st quarter of the year 1843

S. TAMBIAHPULLY

அறிவித்தல்.

நம்மால் நாள்தவரையிற் பிரசுரஞ் செய்தவரப்பட்ட உதயதாரிகைத் பத்திரிகைக்குக் கையொப்பக்காரர் வெகுபேராயிருந்தாலும் பணத்தை முறைபோலே செலுத்துகிறவர்கள் கொஞ்சப்பேராயிருக்கிறதினால் மேற்படி பத்திரிகையைப் போன மாதக்கடை சிமூகனையாக நிறுத்திவிடவாயிற்று

உதுவும் மேற்படி பத்திரிகைக்குக் கையொப்பக்காரராயிருந்த சகலரும் தங்கள் பேரில் நிறுவையாய் இருக்கிற பணங்களை இதனடுத்த கைம். முதலத் திகதிக்கு முன்னதாகக் காரியகாரருக்குச் செலுத்திவிட்டுவனடியது. அப்படிச் செலுத்தாமல் இருக்கில அவர்களின் அரென்பதை உதயதாரிகையிற் பிரசுரித்தருசெய்யலாகும்

கொழும்பில் சூ.மா.ச.உ.ஸ்ரீ. } D. J. WEERESEKERRA
கார்த்திகை மீ. கயிலு } எடடிற்றா

CONTENTS.—அட்டவணை

On the advantages of the European Sciences, &c	297	புறவகை
The influence of Christianity in Great Britain	299	இங்கிலாந்துதேச இராச்சிய விருத்தி
Missionary Enterprizes in the South Seas	300	299
Communications	301-303	தென் அமுத்திரத் தீவில் கடந்த சகைதி
Pancha-Tantra-Katei—Cural	304	301-303
On Gardener's Calenda	305	சமுதங்கள்
Hints on the Theory and Practice of Gardening	ib	சுருவிலாள்க்கைகள்
To our Readers	ib	பஞ்சதந்திரக் கதை
Summary of News	308	304
		குறள்
		கவனிப்புகள்
		புதினச் சகைதிகள்
		306
		307